திரு. அ. நடராஜன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்களுடைய பதிலுரையில் வாய்ப்புகள் இருந்தால் செய்து தருவேன் என்று சொல்லியிருக்கின்றார்கள். இந்த மாமன்றத்திலே உள்ள அனைத்து உறுப்பினர்களுடைய கோரிக்கை, பெரும்பாலானவர்களின் கோரிக்கை, அனைத்துக் கிராமங்களுக்கும் தேவையான ஒன்று. எனவே, எங்கள் இதய தெய்வம் அம்மா அவர்கள், எங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை 1 கோடி ரூபாயாக உயர்த்தித் தந்திருக்கிறார்கள். அந்த நிதியின்மூலம் இதுபோன்ற அங்காடிக் கட்டடங்கள் கட்டுவதற்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள், நிதியமைச்சர் அவர்கள் மூலமாக அம்மா அவர்களிடம் ஆலோசனை பெற்று, வரும் நிதியாண்டில் இதுபோன்று செய்வதற்கு ஆவன செய்வாரா என்பதனைத் தங்கள்மூலம் அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. பொள்ளாச்சி வி. ஜெயராமன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு தமிழக முதல்வர் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களினுடைய கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு இவை குறித்து பரிசீலிக்கப்படும்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா எண் 244, திரு. எஸ்.எம். பாலன், மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்.

244—

அரசு பொது மருத்துவமனை

***6559—திரு. எஸ்.எம். பாலன்:**

மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) லால்குடி அரசு பொது மருத்துவமனையை மாவட்ட அரசு பொது மருத்துவமனையாக விரிவுபடுத்த அரசு முன்வருமா?

(ஆ) ஆம் எனில், எப்போது?

மாண்புமிகு திரு. ந. தளவாய் சுந்தரம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, (அ) மற்றும் (ஆ) அரசாணை (நிலை) எண் 212, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை, நாள் 29–6–2004–ன்படி, திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு மருத்துவமனை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாகத்

2005 மார்ச் 30]

தரம் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, லால்குடி அரசு பொது மருத்துவமனையை மாவட்ட அரசு பொது மருத்துவமனையாக விரிவுபடுத்தும் சாத்தியக்கூறு இல்லை.

திரு. எஸ்.எம். பாலன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாவட்ட மருத்துவமனை வேறு பகுதிக்கு மாற்றப்பட்டதாக அறிகின்றேன். லால்குடி அரசு மருத்துவமனை பழமை வாய்ந்தது. புற நோயாளிகள் 1500 பேரும், உள் நோயாளிகள் 100 பேரும் சிகிச்சை பெறுகிறார்கள். கட்டடங்களும் பழமையாகிவிட்டன. அதிலும் இடமில்லாமல் மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். அதோடு உதவி செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள், Lab-Technician-கள் தேவை. மேலும், இங்கு ஒரு அறுவை சிகிச்சை அரங்கம் நல்லமுறையில் இருக்கிறது. ஆனால், சிறப்பு அனுமதியாக ஒரு அறுவை சிகிச்சை நிபுணரும் தேவை. மாவட்ட மருத்துவமனையைத் திறக்காவிட்டாலும், மேற்கூறிய வசதிகள் மாண்புமிகு அம்மா அவர்களுடைய பொற்கால ஆட்சியில் ஏற்படுத்தப்படுமா என்பதைத் தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.

(மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் தலைமை)

முற்பகல் 10–05

மாண்புமிகு திரு. ந. தளவாய் சுந்தரம்: மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் தங்களுடைய மருத்துவமனையினுடைய தரத்தை உயர்த்த வேண்டுமென்று ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறார்கள். தமிழகத்தினுடைய முதல்வர் இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அரசில் இந்தியாவிலேயே நமது மாநிலத்திலே முதன் முதலாக உலக சுகாதாரத் திட்டத்தின்படி, உலக வங்கியினுடைய நிதியைப் பெற்று, இன்றையதினம் தமிழகத்திலுள்ள 270 அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப்பட்டு இருக்கின்றன. இந்த ஆண்டு ஐந்து மாவட்டங்களிலும், வருகின்ற ஆண்டு அத்தனை மாவட்டங்களிலும் செய்வதற்கு மாண்புமிகு அம்மா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அந்த அடிப்படையிலே பார்க்கும்போது, வருகின்ற ஆண்டு உலக வங்கியினுடைய நிதியைப் பெற்று, அதற்கான நடவடிக்கை எடுக்கும்போது, லால்குடி மருத்துவமனையினுடைய தரமும் உயர்த்தப்பட்டு அங்கு செவிலியர்கள் நியமிக்கப்பட்டு மற்றும் அறுவைச் சிகிச்சைக்கான உபகரணங்களும் வாங்கித் தரப்படும் என்பதை மாமன்றத்திலே பெருமையாகச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

[2005 மார்ச் 30

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர்: திரு. எஸ்.எம். பாலன்.

திரு. எஸ்.எம். பாலன்: மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, என்னுடைய மருத்துவமனைக்கு நிதி அனுமதித்ததற்கு மருத்துவத் துறையில் சரித்திரம் படைக்கும் மாண்புமிகு அம்மா அவர்களின், பொற்பாதம் தொட்டு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வணக்கம்.

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர்: வினா எண் 245, செல்வி சி. கனகதாரா, மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்.

245—

ஆரம்ப சுகாதார நிலையம்

***59107—செல்வி சி. கனகதாரா:**

மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) பேர்ணாம்பட்டு தொகுதி, மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை 30 படுக்கைகள் கொண்ட சுகாதார நிலையமாக நவீனப்படுத்தும் திட்டம் அரசிடம் உள்ளதா?

(ஆ) ஆம் எனில் எப்போது?

மாண்புமிகு திரு. ந. தளவாய் சுந்தரம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, (அ) மற்றும் (ஆ) வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு தொகுதியில், மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தினை 30 படுக்கைகள் வசதி கொண்ட ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்த சாத்தியக்கூறுகள் இல்லை.

செல்வி சி. கனகதாரா: மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, தமிழக முதல்வர் தங்கத் தாரகை மாண்புமிகு அம்மா அவர்கள் இருக்கும் திசைநோக்கி வணங்கி என்னுடைய வினாவைத் தொடுக்கின்றேன். மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, என்னுடைய பேர்ணாம்பட்டு தொகுதியில் மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நூற்றுக்கணக்கான புறநோயாளிகள் தினமும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இது மிகவும் பழமை